

CHIEF CONTINUATION OF WITNESS
(CHAPTER XXII Code of Criminal Procedure)

**IN THE COURT OF SPECIAL JUDGE FOR THE CASES UNDER
 PREVENTION OF CORRUPTION ACT 1988, CHENNAI-104**

Dated.06.11.2017

C.C.No.27/2011

Tr. Swaminathan - (PW1)

அ.சா.1 மீண்டும் வரவழைக்கப்பட்டு சத்திய பிரமாணத்தின் பெயரில் முதல் விசாரணை தொடர்ச்சி =

1997-1998ம் வருடத்திற்குரிய இருப்பு பொருட்கள் சரிபார்ப்பு பணியில் பட்டு இனங்களை சரிபார்க்கும்படி காலம் சென்ற 1ம் எதிரி திரு. சீனிவாசன் அவர்கள் எனக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 2 உதவியாளர்கள் துணையுடன் பட்டு இனங்களை சரிபார்த்தபோது தோராயமாக ரூ.3 கோடியே 20 லட்சம் அளவில் இருப்பு குறைவு இருந்தது தெரியவந்தது. இனியும் இவர்களிடம் இருந்தால் என்னை விட்டுவைக்க மாட்டார்கள் என்று எண்ணி நான் யாருக்கும் தெரியாமல் என்னுடைய குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்து அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். இதனை தெரிந்து கொண்ட காலம் சென்ற 1ம் எதிரி மற்றும் 20ம் எதிரியான தணிக்கையாளர் விஸ்வேஜ்ஜவரய்யா ஆகியோர் என்னை அச்சுறுத்தும் வகையில் கடுமையாக மிரட்டியதால் வேறு வழியின்றி அவர்களின் நிர்ப்பந்தத்தின்பேரில் இருப்பு குறைவு ஏற்பட்ட ரூ.3 கோடியே 20 லட்சத்தில் தோராயமாக ரூ.2 கோடியே 14 லட்சம் அளவிற்கு போலியான உள்மாற்று பட்டியல் எண்களை சம்மந்தப்பட்ட இருப்பு பதிவேடுகளில் பதிவு செய்து இருப்பு கழிவு செய்தேன். மேலும் மேற்கண்ட 1997-1998ம் வருடத்திற்கான இருப்பு பொருள் சரிபார்ப்பு பணிக்காக தணிக்கை ஆய்வாளர் திரு. ரவீந்திரசிங் அவர்கள் தலைமையில் தணிக்கையாளர்கள் 18ம் எதிரி என்.பி.

A. Swaminathan
06/11/2012

6/11/12

மோகன் மற்றும் திருமதி. விஜயலட்சுமி ஆகியோர் பட்டு விற்பனை பிரிவிற்கு வந்து இருப்பு பொருள் சரிபார்ப்பு தணிக்கை மேற்கொண்டார்கள். மேற்படி தணிக்கையின்போது இருப்பு குறைவு ஏற்பட்ட மேற்கண்ட ரூ.3 கோடியே 20 லட்சத்தில் போலியான உள்மாற்று பட்டியல் எண்ணை சம்மந்தப்பட்ட இருப்பு பதிவேடுகளில் சுமார் ரூ.2 கோடியே 14 லட்சம் அளவிற்கு பதிவு செய்து இருப்பு கழிவு செய்தது போக எஞ்சியுள்ள சுமார் ரூ.1 கோடியே 6 லட்சம் அளவிலான இருப்பில் இல்லாத பட்டு இனங்களை இருப்பு இருப்பதாக சம்மந்தப்பட்ட இருப்பு பதிவேடுகளில் பதிவு செய்து தணிக்கையாளர் திரு.மோகன் அவர்கள் கணக்கை சரி செய்துவிட்டார். மேற்சொன்ன ரூ.1 கோடியே 6 லட்சத்தில் தோராயமாக ரூ.31 லட்சம் அளவிற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்தது. மீதமுள்ள சுமார் ரூ.75 லட்சம் அளவிற்கு தற்காலிக பதிவேடு என்று சொல்லப்படும் சஸ்பென்ஸ் நோட்டிற்கு வராமலேயே முறையற்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட பட்டு இனங்களையும் சம்மந்தப்பட்ட இருப்பு பதிவேடுகளில் இருப்பு இருப்பதாக குறிப்பிட்டு சட்டத்திற்கு புறம்பான வகையில் தணிக்கையாளர் மோகன் அவர்கள் கணக்கை முடித்துவிட்டார். மேற்சொன்ன சுமார் ரூ.31 லட்சம் அளவிற்கு உண்டான பட்டு விவரங்கள் 1997-1998ம் வருடத்திற்குரிய இருப்பு பதிவேடு தொகுதி-6, இருப்பு பதிவேடு தொகுதி-9 மற்றும் மேற்படி வருடத்திற்குரிய சஸ்பென்ஸ் பதிவேடு தொகுதி-1 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1 முதல் 258 பக்கங்கள் கொண்ட 1997-1998ம் வருடத்திற்குரிய சஸ்பென்ஸ் பதிவேடு தொகுதி-1 அ.சா.ஆ.804 ஆகும். 1997-1998ம் வருடத்திற்குரிய இருப்பு பதிவேடு தொகுதி-6 அ.சா.ஆ.805 ஆகும். 1997-1998ம் வருடத்திற்குரிய இருப்பு பதிவேடு தொகுதி-9 அ.சா.ஆ.806 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 5ல் 17.04.1997 அன்று சாயிக் மீரான் என்பவர் FDZ 1585 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.807 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 115ல்

A. Swaminathan
06/11/2013.

6/11/13

08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.808 ஆகும். அ.சா.ஆ.807ல் 18.04.1997 அன்று சசிகலா தேவி என்பவர் GDZ 3333 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.806 பக்கம் 91ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.809 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 7ல் 21.04.1997 அன்று ஜமுனா என்பவர் UDZ 1103 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.810 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 98ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.811 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 8ல் 21.04.1997 அன்று ஜெயலட்சுமி என்பவர் SBZ 717 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.812 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 202ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.813 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 11ல் 24.04.1997 அன்று கௌரி என்பவர் FDZ 1418 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.814 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 108ல் 09.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.815 ஆகும். அ.சா.ஆ.814ல் 24.04.1997 அன்று கௌரி என்பவர்

A. Swaminathan
06/11/2013.

சுதீர்

DDZ 1947 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.806 பக்கம் 92ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.816 ஆகும். அ.சா.ஆ.814ல் 24.04.1997 அன்று கௌரி என்பவர் FDZ 1347 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.806 பக்கம் 94ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.817 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 12ல் 25.04.1997 அன்று தாண்டவராயன் என்பவர் GBZ 3829 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.818 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 212ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.819 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 14ல் 10.05.1997 அன்று பக்தவத்சலம் என்பவர் IBZ 968 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.820 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 199ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.821 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 21ல் 29.09.1997 அன்று துளசி என்பவர் FDZ 1628 என்ற எண் உள்ள பட்டு பாவாடையை கையொப்பம் இடாமல் எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.822 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 116ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

6/11/17

A. Swaminathan
06/11/2017.

அந்த பதிவு அ.சா.ஆ.823 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 24ல் 23.05.1997 அன்று துரைசாமி என்பவர் SBZ 718 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.824 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 202ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.825 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 25ல் 26.05.1997 அன்று தங்கம்மாள் என்பவர் DDZ 89 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.826 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 90ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.827 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 26ல் 30.05.1997 அன்று லட்சுமிகாந்த் என்பவர் DDA 22 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.828 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 123ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.829 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 30ல் 04.06.1997 அன்று தாயாரம்மாள் என்பவர் BBZ 3608 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.830 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 199ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.831 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 31ல் 05.06.1997 அன்று சிராஜ் என்பவர் GBZ 3233 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம்

சுமதி

A. Swaminathan
06/11/2013.

அ.சா.ஆ.832 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 185ல் 10.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.833 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 39ல் 20.06.1997 அன்று சீனிவாசன் என்பவர் GBZ 2957 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இடாமல் எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.834 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 171ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.835 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 42ல் 27.06.1997 அன்று கோவிந்தராஜ் என்பவருக்காக 5ம் எதிரி தணியரசு என்பவர் GBV 3943 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.836 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 24ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.837 ஆகும். அ.சா.ஆ.836ல் 27.06.1997 அன்று கோவிந்தராஜ் என்பவருக்காக 5ம் எதிரி தணியரசு என்பவர் GBW 182 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.805 பக்கம் 25ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.838 ஆகும். அ.சா.ஆ.836ல் 27.06.1997 அன்று கோவிந்தராஜ் என்பவருக்காக 5ம் எதிரி தணியரசு என்பவர் GBV 3929 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.805 பக்கம் 23ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று

8/11/17

A. Swaminathan
06/11/2017.

பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.839 ஆகும். அ.சா.ஆ.836ல் 27.06.1997 அன்று கோவிந்தராஜ் என்பவருக்காக 5ம் எதிரி தணியரசு என்பவர் GBV 3946 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.805 பக்கம் 24ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.840 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 53ல் 29.07.1997 அன்று கோவிந்தராஜ் என்பவர் SBZ 692 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இடாமல் எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.841 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 201ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.842 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 56ல் 08.08.1997 அன்று சுசிலா என்பவர் GDZ 3751 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.843 ஆகும். அ.சா.ஆ.806 பக்கம் 122ல் 08.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.844 ஆகும். அ.சா.ஆ.843ல் 08.08.1997 அன்று சுசிலா என்பவர் GBZ 3571 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.805 பக்கம் 188ல் 10.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.845 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 57ல் 13.08.1997 அன்று தங்கம்மாள் என்பவர் GDY 3599 என்ற எண் உள்ள பட்டு பாவாடை கையொப்பம் இடாமல் எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.846 ஆகும்.

6/11/13

A. Swaminathan
06/11/2013.

அ.சா.ஆ.806 பக்கம் 89ல் 04.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு பாவாடை Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.847 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 61ல் 16.08.1997 அன்று ராமசாமி என்பவர் GBZ 3830 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.848 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 212ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.849 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 62ல் 18.08.1997 அன்று ஆர்.சீனிவாசன் என்பவர் GBZ 3576 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.850 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 184ல் 10.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.851 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 63ல் 18.08.1997 அன்று ஜெயலட்சுமி என்பவர் GBZ 2960 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.852 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 171ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.853 ஆகும். அ.சா.ஆ.804ல் பக்கம் 72ல் 27.08.1997 அன்று திலகம் என்பவர் IBA 202 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அந்த பக்கம் அ.சா.ஆ.854 ஆகும். அ.சா.ஆ.805 பக்கம் 241ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.




A. Swaminathan
06/11/2013.

அந்த பதிவு அ.சா.ஆ.855 ஆகும். அ.சா.ஆ.854ல் 27.08.1997 அன்று திலகம் என்பவர் IBA 201 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.805 பக்கம் 241ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.856 ஆகும். அ.சா.ஆ.854ல் 27.08.1997 அன்று திலகம் என்பவர் IBA 200 என்ற எண் உள்ள பட்டு வேட்டி கையொப்பம் இட்டு எடுத்து சென்றுள்ளார். அ.சா.ஆ.805 பக்கம் 241ல் 13.04.1998 அன்று தணிக்கையாளர் திரு. மோகன் அவர்களால் அதே எண் உள்ள பட்டு வேட்டி Verified one only என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு அ.சா.ஆ.857 ஆகும்.

(அரசு கற்றறிந்த அரசு குற்றத்துறை வழக்கறிஞரின் வேண்டுகோளிணங்க மேலும் ஆவணங்களை குறியிடு செய்ய முதல் விசாரணை இத்துடன் நிறுத்திவைக்கப்படுகிறது).

A. Swaminathan 06/11/2017.
(A. SWAMINATHAN)

Typed to my dictation in my presence and hearing and under my personal dictation and superintendence and interpreted to the witness in the presence of accused and admitted by him/her to be correct.


Special Judge
under P.C. Act